

கேகாலை பிரதேச சபை - 2024

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

கேகாலை பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, காசுப்பாய்சல் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று மற்றும் பொருண்மையான கணக்கீட்டுக் கொள்கைகளிற்குரிய தகவல்களும் உள்ளடங்கலாக நிதிக்கூற்றுக்களிற்கான குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 இலக்க பிரதேச சபை சட்டத்தின் 172(1) உபபிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 10(1) உபபிரவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலைமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இவ்வறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களிலிருந்தான தாக்கத்தைத் தவிர்த்து, நிதிக் கூற்றுக்கள் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு கேகாலை பிரதேச சபையின் நிதிநிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச்செயலாற்றல் மற்றும் காசுப்பாய்ச்சல் என்பன பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க உண்மையானதும் நியாயமானதுமான நிலைமையை பிரதிபலிக்கின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இவ்வறிக்கையின் 1.6 பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயுஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இந்த கணக்காய்வு நியமங்கள் தொடர்பாக எனது பொறுப்பு, இந்த அறிக்கையின் நிதிக்கூற்றுக்கள் மீதான கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக முகாமைத்துவம் மற்றும் தொடர்புடைய கட்டுப்படுத்தும் தரப்பினரின் பொறுப்புக்கள்

இந்த நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க தயாரித்தல் மற்றும் நியாயமாக முன்வைத்தல் மற்றும் மோசடிகள் மற்றும் தவறுகள் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் அற்றதாக நிதிக்கூற்றுக்களை தயாரிக்க கூடிய வகையில் தேவையான உள்ளகக் கட்டுப்பாட்டினை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பாகும்.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடும் செயற்பாடுகள் தொடர்பாக பரிசீலிக்கும் பொறுப்பு, தொடர்புடைய தரப்பினரால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 16(1) உப பிரிவின் பிரகாரம், பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்க கூடிய வகையில் தனது வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உரியவாறு புத்தகங்கள் மற்றும் அறிக்கைகளை பேணிச் செல்ல வேண்டும்.

1.4 கணக்காய்வு விடயப் பரப்பு (நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர்

மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடிகள் அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்திற் கொள்ளப்படல் வேண்டும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது தவறான கூட்டிணைவு, தவறான ஆவணம் தயாரித்தல், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக் கொள்வதற்காகவேயன்றி நிறுவகத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- பிரதேச சபையின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைமுறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- பிரதேச சபையின் கட்டுப்பாட்டு சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்து மூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் நிறுவனம் இணங்கியிருந்ததா என்பதும்,
- அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- வளங்கள் சிக்கனமாக, வினைத்திறனாக மற்றும் ஆக்கபூர்வமாக காலவரையறைகளினுள் மற்றும் உரிய சட்ட விதிகளிற்கு இணங்க பெறுகை செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 ஏனைய சட்டத்தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் பின்வரும் தேவைப்பாடுகள் தொடர்பாக விஷேட ஏற்பாடுகள் உள்ளடங்குகின்றன.

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(கை) பிரிவில் குறிப்பிடப்படும் தேவைப்பாடுகள் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் நேரொத்துள்ளன.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(கை) பிரிவில் குறிப்பிடப்படும் தேவைப்பாடுகள் பிரகாரம் முன்னைய ஆண்டின் நிதிக்கூற்றுக்கள் தொடர்பில் என்னால் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிந்துரைகள் செயற்படுத்தப்பட்டிருந்தன.

1.6 நிதிக்கூற்றுக்களை தயாரிப்பது சம்பந்தமான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) சபைக்கு சொந்த அளவுகளிலான 01 ரூட் 7.33 பர்சஸ் ஆன காணி பகுதியொன்றின் பெறுமதியை மூலதனமாக்கி இருக்காததால் நடைமுறையல்லாத சொத்துக்கள் மற்றும் மூலதனத்திற்கு வருமானத்திலிருந்து பங்களிக்கும் கணக்கில் மீதி ரூபா 2,500,000 குறைத்து காண்பிக்கப்பட்டிருந்தது.	ஐர்னல் குறிப்பு மூலம் சரி செய்து கணக்கீடு செய்ய நடவடிக்கை எடுப்பதென.	மூலதன செலவு சரியாக கணக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(ஆ) காசுப்பயச்சல் கூற்றில் முதலீட்டு செயற்பாடுகளிலிருந்து உருவான காசுப்பயச்சலின் கீழ் காண்பிக்கப்பட வேண்டிய நிலையான சொத்துக்களை சுவீகரித்துக்கொள்வதற்கு, கொள்வனவு செய்வதற்கு அல்லது நிர்மாணத்திற்காக மேற்கொள்ளப்பட்ட மூலதன கிரயம் ரூபா 3,852,287 இனை நிதி செயற்பாடுகளினால் உருவான காசுப்பயச்சலின் கீழ் காண்பிக்கப்பட்டிருந்தது.	2025 ஆண்டின் நிதிக்கூற்றினுள், சரியாக சரர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதென.	சரியான வகைப்படுத்தலின் கீழ் காசுப்பயச்சல்கூற்றை தயாரிக்க வேண்டும்.

1.7 இணக்கமின்மைகள்

1.7.1 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவத் தீர்மானங்கள் என்பவற்றுடனான இணக்கமின்மைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், என்பவற்றுக்கான தொடர்பு	இணக்கமின்மைகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) 2016 திசெம்பர் 29 திகதிய இலக்கம் 30.1.2016 கொண்ட பொது நிர்வாக சுற்றறிக்கையின் 8.1 பிரிவு	05 வாகனங்களின் எரிபொருள் பரீட்சிப்பு உரியவாறு மேற்கொள்ளப்பட்டு இருக்கவில்லை.	எரிபொருள் பரீட்சிப்புகள் 2025 மே 15 திகதிக்கு முன்னர் நாளாதுவரைக்கப்படுவதென.	சுற்றறிக்கை பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(ஆ)	2017 திசெம்பர் 21 திகதிய இலக்கம் 02:2017 கொண்ட நிதி அமைச்சு சுற்றறிக்கையின் 2.1 பந்தி	பிரதேச சபையினால் பயன்பாட்டிற்கு எடுக்கப்படும் வாகன ஒன்றின் உரிமையை சுவீகரித்திற்கொள்ள நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.	சுவீகரிப்பை எதிர்வரும் சில மாதங்களினுள் தீர்த்துக்கொள்ள எதிர்பார்ப்பதென.	சுற்றறிக்கை பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-----	---	---	--	---

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்கள் பிரகாரம் 2024 திசெம்பர் 31 திகதியுடன் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவை விஞ்சிய வருமானம் ரூபா 48,961,496 ஆனதுடன், அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மீண்டுவரும் செலவை விஞ்சிய வருமானம் ரூபா 35,890,664 ஆனது.

2.2 வருமான நிர்வாகம்

2.2.1 மதிப்பிடப்பட்ட வருமானம், பில்லிட்ட வருமானம், சேகரித்த வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் மீளாய்வாண்டிற்கு மற்றும் கடந்த ஆண்டிற்குரியதாக மதிப்பிடப்பட்ட வருமானம், பில்லிட்ட வருமானம், சேகரித்த வருமானம் மற்றும் நிலுவை வருமானம் பற்றிய தகவல்கள் பின்வருமாறு

வருமான மூலங்கள்	2024				2023			
	மதிப்பிடப் பட்ட வருமானம்	பில்லிட்ட வருமானம்	சேகரித்த வருமானம்	திசெம்பர் 31 திகதி மொத்த நிலுவை	மதிப்பிடப் பட்ட வருமானம்	பில்லிட்ட வருமானம்	சேகரித்த வருமானம்	திசெம்பர் 31 திகதி மொத்த நிலுவை
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
வீதவரி மற்றும் வர	3,702,850	4,130,162	3,778,700	1,601,514	3,578,150	4,134,358	4,452,973	1,616,569
வாடகை	2,692,700	2,979,972	2,852,783	271,723	3,113,500	2,844,578	2,732,243	270,834
அனுமதிப்பத் திர கட்டணம்	979,100	913,278	913,278	-	780,100	749,495	749,495	-
ஏனைய வருமானம்	9,447,500	4,505,544	4,703,544	-	8,659,000	8,470,637	7,070,911	1,399,726
	<u>16,822,150</u>	<u>12,528,956</u>	<u>12,248,305</u>	<u>1,873,237</u>	<u>16,130,750</u>	<u>16,199,068</u>	<u>15,005,622</u>	<u>3,287,129</u>

2.2.2 வருமான சேகரிப்பின் செயலாற்றுகை

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) மீளாய்வாண்டு இறுதியில் அறவிட வேண்டிய நிலுவை வீதவரி மற்றும் வரி மீதி ரூபா 1,420,138 ஆனதுடன், அம் மீதினுள் 05 ஆண்டுகளை விட பழைமையான ரூபா 546,561 மீதியொன்று நிலவியது.	03 ஆண்டுகளை மற்றும் 05 ஆண்டுகளை விஞ்சிய வீதவரி அலகுகளிற்காக ஆதன தடை செய்ய மற்றும் வீதவரி பதிவழிக்க நடவடிக்கை எடுப்பதென	நிலுவை வருமானம் அறவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(ஆ) 1988 மே 17 ஆம் திகதிய இலக்கம் 1988:22 கொண்டு உள்வாடாட்சி சுற்றறிக்கையின் 02 பந்தி பிரகாரம் வீதவரி அறவிடவதற்கு ஒவ்வொரு 05 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதன மதிப்பீடு	ஆதன மதிப்பீடிற்காக மதிப்பீட்டு திணைக்களத்திடம் உரிய	சுற்றறிக்கை அறிவுரை பிரகாரம்

செய்ய வேண்டிய போதும், 2016 ஆண்டிற்கு பின்னர் மீண்டும் மதிப்பிடொன்று மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை

தகவல்களை அனுப்பியுள்ளதென.

நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(இ) மீளாய்வாண்டு இறுதியில் நிலுவை ஏக்கர் வரி மீதி ரூபா 181,376 ஆனதுடன், அம் மீதினுள் 05 ஆண்டுகளை விட காலத்திலிருந்து நிலவி வரும் ரூபா 151,143 மீதியொன்று ஆனது.

03 ஆண்டுகளை மற்றும் 05 ஆண்டுகளை விஞ்சிய ஏக்கர் வரி அலகுகளை உரிய அங்கீகாரத்தின் மீது பதிவழிக்க நடவடிக்கை எடுப்பதென.

நிலுவை ஏக்கர் வரியை தீர்திக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(ஈ) மீளாய்வாண்டு இறுதியில் நிலுவை கடையறை வாடகை ரூபா 197,883 ஆனது. அதனுள் 05 ஆண்டுகளை விட பழைமையான ரூபா 86,989 ஆன மீதியொன்று நிலவிய போதும், அந் நிலுவை வருமானமத் சேகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

நிலுவை கடையறை வாடகை மீதியை பகுதிகளாக செலுத்துவதற்கு இணங்கியுள்ளதென.

நிலுவை வாடகை அறவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(உ) மொரொந்தொட்ட புதிய பொது வியாபார கட்டிடத்தொகுதியில் 03 கடையறைகள் மீளாய்வாண்டினுள் குத்தகைக்கு வழங்காது இருப்பதனால்த, சபைக்கு கிடைக்க வேண்டிய வருமானம் இழக்கப்பட்டிருந்தது.

கடையறைகளை முறையாக பெறுகைகள் முறைமையின் மீது குத்தகைக்கு வழங்குவதற்கு தயாரிப்பதென.

கடையறைகளை குத்தகைக்கு வழங்கி வருமானத்தை ஈட்டிக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 செயற்பாட்டு செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்பு

(அ) பிரதேச சபைகள் வழுவூட்டும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் - 2017 கீழ் மாதர் சிகிச்சை மற்றும் பகல் நேர பராமரிப்பு நிலையத்தை மேம்படுத்துவதற்காக ரூபா 2,025,176 இனை செலவிடப்பட்டிருந்தது. எனினும், பகல் நேர பராமரிப்பு நிலையத்தை நடாத்திச் செல்வதற்கு உரிய உப விதியொன்று அல்லது பெண்மேற்பார்வையாளரின் சம்பளத்தை செலுத்துவதற்கு முறையான முறைமையொன்று தயாரிக்கப்படாததன் காரணமாக பகல் நேர பராமரிப்பு நிலையத்தில் செயற்பாடு 06 மாதங்களிற்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்ததுடன், அக் கட்டிடத்தை 2023 மார்ச் 30 முதல் சபையின் களஞ்சியமாக பேணிச் செல்லப்படுகிறது. அவ்வாறே, வலை காப்புடன்கூடிய வேலியொன்று கட்டப்பட்டு நிர்மாணிக்கப்பட்டிருந்த விளையாட்டு மைதானமும் களைகள் வளர்ந்திருந்தது. அதன் பிரகாரம் நோக்கத்துடனான கடமைக்காக குறித்த

சபையின் கருத்துரை

பணம் ஈடுபடுத்தப்பட்ட நோக்கம் செயற்படாவிட்டாலும், அந் நிர்மாணங்களினால் நிறுவனத்தின் முக்கிய கடமையொன்றை வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுவதென.

பரிந்துரை

கருத்திட்ட நோக்கங்கள் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சொத்துக்கள் பயன்படுத்தாது
மேற்கொள்ளப்பட்ட செலவு
குறைபயன்பாட்டுடன் காணப்பட்டது.

(ஆ) 2021 ஆண்டின் போது ரூபா 5,822,738 இனை செலவிடப்பட்டு மொரந்தொட்ட வாராந்த சந்தைவளவிற்கு அருகில் உயிர் வாயு அலகொன்று நிர்மாணிக்கப்பட்டிருந்தது. கருத்திட்ட உத்தேசத்தின் பிரகாரம் உக்கலடையும் கழிவுகள் மற்றும் கலி கழிவுகளை பயன்படுத்தி உயிர் வாயு அலகு ஊடாக மெரொந்தொட்ட பலநோக்கு கட்டிடத்திற்கு, வாராந்த சந்தைக்கு, மற்றும் கடையறைகளிற்கு மின்சாரம் வழங்கும் நோக்கம் இருந்த போதும், உயிர் வாயு அலகிற்காக கலி கழிவு பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருக்காததுடன் மின்சாரம் வழங்களும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. கருத்திட்ட உத்தேசத்தின் 07 ஆம் பந்தி பிரகாரம் உயிர் வாயு அலகு ஊடாக வெயியேரும் திரவத்தை பசளையாக பயன்படுத்துவதற்கு எதிர்பார்த்திருந்த போதும், மீளாய்வாண்டு இறுதி வரையும் திரவப் பசளை விற்பனையொன்றும் இடம்பெற்று இருக்கவில்லை..

மலசல கழிவுகளை திரட்டுவது தொடர்பாக எதிர்காலத்தில் மீண்டும் கவனத்திற் கொள்வதாகவும், திரவத்தை பசளையாக பாவிக்க முயன்ற போதும் சந்தை போட்டியினுள் அது கடினமான செயற்பாடொன்றானதென.

கருத்திட்ட நோக்கத்தை அடைந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(இ) சபை நிதியத்திற்கு செலவு வைக்க வேண்டிய ரூபா 732,833 தொகை பெறுமதியான 23 மீதிகளை வருமானத்திற்கு எடுக்காமல் பொது வைப்புக் கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

தற்போது தீர்க்கப்பட்டு வருமானத்திற்கு சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதென

குறித்த வைப்புத் தொகையை சபை நிதியத்திற்கு செலவு வைக்க வேண்டும்.

(ஈ) 2023 திசெம்பர் 31 திகதிக்கு மேற்கொள்ளப்பட்ட பண்டக கணிப்பீட்டில் வெளிப்படுத்தப்பட்டு இருந்த 199 கல்வனஸ் குழாய்களின் பற்றாக்குறை மற்றும் ரூபா 79,900 பெறுமதியான புல் வெட்டும் இயந்திரத்தின் பற்றாக்குறை தொடர்பாக பொறுப்பு வாய்ந்த தரப்பினரை இனங்கண்டு நடட்டத்தை அறவிட நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

இது தொடர்பாக பொறுப்புதாரர்களை நிச்சயிக்கும் விசாரணை ஒன்று நடைபெற்று வருவதென.

விசாரணையை விரைபுபடுத்தி பொறுப்பு வாய்ந்த தரப்பினரை நிச்சயிக்க வேண்டும்.

3.2 பயன்படுத்தப்படாத மற்றும் குறைவாகப் பயன்படுத்தப்பட்ட ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்கள்

கணக்காய்வு அவதானிப்பு

கழிவு பொருள் முகாமைத்துவ நிலையமொன்றை நிர்மாணிப்பதற்காக 2014 ஆண்டின் பொது ரூபா 4,000,000 இற்கு கொள்வனவு செய்திருந்த 10 ஏக்கர் அளவுகொண்ட காணியுள்ளிட்ட

சபையின் கருத்துரை

சபைக்கு சொந்தமான காணி ஆதனங்களின் எல்லைகளை நிலைபடுத்தாதல், பராமரித்து பேணிச்

பரிந்துரை

சபைக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கபூர்வமாக

சபைக்கு சொந்தமான 12 ஏக்கர் 02 ரூட் 30 பர்சஸ் அளவான ரூபா 8,030,500 பெறுமதியான 09 காணி துண்டுகள் விளைவற்று காணப்படன.

செல்லல், வருமானம்
ஈட்டல் ஆகிய
பயனுள்ள
கடமைகளிற்காக
பயன்படுத்துவது
தொடர்பாக தற்போது
படிப்படியா முன்னேற்றம்
பெற்றுக்கொள்ளப்படுவது
என.

பணன்படுத்த
வேண்டும்.

3.3 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு

சபைக்கு சொந்தமான 02 ஏக்கர் 01 ரூட் 35.79 பர்சஸ் ஆன 03 காணிகள் மற்றும் 03 மயானங்கள் சுவீகரிக்கப்பட்டு இருக்கவில்லை.

சபையின் கருத்துரை

உரிமையை சுவீகரித்துக்
கொள்வதற்காக பிரதேச
செயலாளருடன்
தேவையான
நடவடிக்கை
மேற்கொள்வதென.

பரிந்துரை

சொத்துக்களின்
உரிமையை
சுவீகரித்திற்கொள்ள
நடவடிக்கை எடுக்க
வேண்டும்.

3.4 ஒப்பந்த நிருவகத்திலுள்ள குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு

றங்வல பொது சந்தை நிர்மாண
கைத்தெழிலில் முதலாம் கட்டத்தை
நிர்மாணிக்க ரூபா 30.85 மில்லியன்
வேலை பெறுமதிக்கு 270
நாட்காலத்தினுள் பூர்த்தி செய்வதற்காக
தெரிவு செய்யப்பட்ட நிறுவனத்துடன்
2021 செப்டம்பர் 10 திகதி உடன்படிக்கை
கைச்சாத்திடப்பட்டிருந்த போதும், ரூபா
6.80 மில்லியன் வேலை பெறுமதி
மாத்திரம் பூர்த்தி செய்யப்பட்டிருந்த
போது, 2022 செப்டம்பர் 10 திகதி பரஸ்பர
ஒருமைப்பாட்டின் மீது உடன்படிக்கை
முடிவுறுத்தப்பட்டிருந்தது. எவ்வாறாயினும்,
அக் கைத்தொழிலில் இறுதி பட்டியல்
ஊடாக வேலைத் தளத்தின்
பொருட்களிற்காக (ளுவைந லை
ஆய்வநசையட) செலுத்தப்பட்டிருந்த
ரூபா 1,440,000 இனை
உடன்படிக்கையை இரத்து செய்யும்
சந்தர்ப்பத்தில் ஒப்பந்ததாரரிடமிருந்து
அறவிடப்பட்டிருக்காததுடன் அக் கட்டிட
பொருட்களையும் ஒப்பந்ததாரர்
கொண்டுச் செல்லப்பட்டிருந்தமைனால்
சபை நிதியத்திற்கு ரூபா 1,440,000 ஆன
நட்டமொன்று இடம்பெற்றுநிருந்தது.
அவ்வாறே, அக் கைத்தொழிலில்
மேலதிக வேலை (நுஒவசய றுடிசம) 06
விடயங்களிற்காக ரூபா 343,099 இனை
கூடுதலாக செலுத்தப்பட்டிருந்தது.

சபையின் கருத்துரை

இது தொடர்பாக உரிய
ஒப்பந்ததாரரை அறிவூட்டிய
போதும் அவரால் மேலும்
அவரிற்கு அறவிட
வேண்டியதாக அறிவித்து
இந்த நிறுவனத்திற்கு
கோரிக்கையொன்று
சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் ஒன்றிற்கு
ஒன்று மாற்றமான
விடயங்களை
தீர்த்திக்கொள்வதற்காக
கடமையை மேற்பார்வை
செய்த பொறியியலாளர்
அவர்களின் பரிந்துரைக்காக
தற்போது
அனுப்பியுள்ளதென.

பரிந்துரை

கூடுதலாக
செலுத்தப்பட்டுள்ள
பணத்தை மீள் அறவிட
வேண்டியதுடன்
முறையற்றதாக
கொடுப்பனவு
பரிந்துரைத்த மற்றும்
அங்கீகரித்த
உத்தியோகத்தர்கள்
தொடர்பாகவும்
நடவடிக்கை எடுக்க
வேண்டும்.

4. கணக்களிப்பொறுப்பும் நல்லாட்சியும்

நிலைபேறான அபிவிருத்தி நோக்கங்கள்

கணக்காய்வு அவதானிப்பு

06 நிலைபேறான அபிவிருத்தி நோக்கங்களை மேற்கொள்வதற்காக பாதீட்டின் மூலம் ரூபா 3,515,000 நிதி ஏற்பாடு ஒதுக்கப்பட்டிருந்த போதும், அதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளாததனால் மொத்த நிதி ஏற்பாடும் எஞ்சியிருந்தது.

சபையின் கருத்துரை

எதிர்வரும் ஆண்டின் போது இவ்வாறான நிலைமையொன்று அவதானிக்கப்படாதவாறுதிட்டமிடப்பட்ட கடைமைகளை மேற்கொள்வதற்கு பொறுப்புடன் நடவடிக்கை எடுக்கப்படுவதென.

பரிந்துரை

நிலைபேறான அபிவிருத்தி நோக்கங்களை அடைந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்..